

பிரசுரத் தொடர்
இல 2

நிதியியில் முறைமையின் உறுதித்தன்மை



இப் பிரசுரத் தொடரானது மத்திய வங்கியின் பங்குகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி பொதுமக்களுக்கு அறிவுட்புவதற்காக இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அறிவுட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இலங்கை மத்திய வங்கியின் பிரதான நோக்கங்களாக பொருளாதார விலை இறுதித் தன்மையினை பேணுவது மற்றும் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை பேணுவதாகக் காணப்படுகிறது. இப்பிரசுரத் தொடரானது இவ்விரு விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதன் மூலம் ஆரம்பிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஏனைய விடயங்கள் தொடர்ந்துவரும் பிரசுரங்கள் மூலம் உள்வாங்கப்படும். இப்பிரசுரங்கள் பொதுமக்களை தவனத்தில் கொண்டு அவர்களுக்கு விளங்கக்கூடிய இலகு மொழியில் எழுதப்பட்டுள்ளது.



இலங்கை மத்திய வங்கி

ஒத்தோபர் 2005

நிதியியல் முறைமை

ஒரு நிதியியல் முறைமை என்ன விடயங்களை உள்ளடக்கியுள்ளது? பொதுவாக ஒரு நிதியியல் முறைமை நிதியியல் சார்ந்த முகவர்கள், சந்தைகள், கருவிகள், நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. ஒழுங்குபடுத்தல் அமைப்பானது நிதியியல் முறைமையின் கட்டாயமான பகுதியாக இல்லாவிட்டாலும்கூட இவை முறைமையினை கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. நிதியியல் முறைமையானது மேலதிக அலகிலிருந்து நிதியினைப் பெற்று பற்றாக்குறையாக உள்ள அலகுகளுக்கு கடன்களை வழங்கும் இடைச் செயற்பாட்டாளர் என்கின்ற மிக முக்கிய தொழிற்பாட்டை செயற்படுத்துகிறது. வினைத்திறனானதும், போட்டித்தன்மை மிக்கதுமான நிதி முறைமையின் பண்புகள், முகவர்கள், சந்தைகள், நிறுவனங்கள் என்பவற்றின் நிலைமைகளில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் மூலம் பிரதி பலிக்கப் படுகிறது. இம் மாற்றங்கள் படிப்படியாக விருத்தியடைந்துவரும் உட்கட்டமைப்புக்களால் ஆதரவளிக்கப்படும். மேற்கூறப்பட்டவையின் உள்வருகை, வெளிச்செல்லுகை இணைப்பு மற்றும் ஈர்ப்பு என்பவற்றின் மூலம் நிகழ்கின்றன. வினைத்திறனான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறைமையானது-நிதித்துறையில் கொடுக்கல் வாங்கல்களை தீர்ப்பளவு செய்யும் பொறிமுறையாக செய்யப்படுகிறது. இது நிதியியல் முறைமையின் முக்கிய அங்கமாக காணப்படுகிறது. இக் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறையானது நிதியியல் முறைமையின் இயல்பான செயற்பாட்டுக்கு உதவுவதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்றது.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது, பொருளாதாரம் நிதியியல் அரசியல் அல்லது ஏனைய வகையில் ஏற்படும் உள்ளார்ந்த மற்றும் வெளியார்ந்த அதிர்ச்சிகளிலிருந்து நிதியியல் முறைமையினை பேணிப் பாதுகாப்பது என வரையறுக்க முடியும். இதனை வீட்டுமையாளர்களுக்கும் வியாபார மற்றும் நிதி நிறுவனங்களுக்குமிடையிலான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் முறைமையை பேரண்டப் பொருளாதார சிரய குறுக்கீடுகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுதல் எனவும் வரையறுக்க முடியும். பின்வரும் பிரதிபலிப்புக்களின் மூலம் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை உறுதிசெய்து கொள்ளமுடியும்.

- வினைத்திறன் மிக்க ஒழுங்குபடுத்தல் உட்கட்டமைப்பு
- வினைத்திறனானதும் அபிவிருத்தியடைந்த துடனான நிதிச்சந்தை மற்றும்
- வினைத்திறனான மற்றும் உறுதியான நிதியியல் நிறுவனங்கள்

மாறாக முறைமையின் உறுதித்தன்மையானது முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் தோல்விகள்,

நோக்கங்களை அடிப்படையாக கொண்ட சொத்துக்களின் விலை மாற்றங்கள் அல்லது சந்தை திரவத்தன்மையின் சீர்குலைவு இறுதியாக கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறைமையில் ஏற்படுகின்ற தாங்கல்கள் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகிறது. இத்தகைய உறுதித்தன்மையானது பேரண்டப் பொருளாதாரச் சந்தைகளினூடாக மெய் துறையினை பெருமளவு பாதிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது பின்வரும் நான்கு காரணங்களுக்காக முக்கியமானதாகும். உறுதியான நிதியியல் முறைமையானது நம்பகமானதும், சட்டரீதியானதுமான இந்நிலையினை வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உருவாக்குகிறது. இரண்டாவதாக இவை நாணயக் கொள்கைகளினுடைய பரிமாற்றத்துக்கு உதவுகிறது. இதன் மூலம் விலை உறுதிப்பாடு நோக்கத்தை அடைய துணை புரிகிறது. மூன்றாவதாக ஒரு உறுதியான நிதியியல் முறைமையானது வினைத்திறனான நிதியியல் இடைத் தொடர்புகளை உருவாக்குகிறது. இவை படிப்படியாக முதலீட்டினையும் வளர்ச்சியினையும் உருவாக்க ஊக்குவிக்கும். நான்காவதாக ஒரு உறுதியான நிதியியல் முறைமையானது வினைத்திறனானதும் பயனுறுதித்தன்மை வாய்ந்ததுமான சந்தைத் செயற்பாடுகளையும் பொருளாதாரத்தின் வளப்பெரிவுகளையும் விருத்தி செய்ய உதவுகிறது.

நிதியியல் முறைமை உறுதித்தன்மையின் நோக்கங்கள்

நிதியியல் உறுதித்தன்மையின் நோக்கங்கள், நிதியியல்துறை மேற்பார்வையின் நோக்கங்களை விட விசாலமானது. நிதியியல்துறை மேற்பார்வையானது வைப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நிதியியல் நிறுவனங்களின் செயற்றிறன் மற்றும் ஆரோக்கியத்தன்மையினை பேரண்டப் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பரிசோதனையினை பின்பற்றுவதுடன். நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது பேரண்டப் பொருளாதாரத்தை நோக்காகக் கொண்ட முறைமையின் ஒட்டுமொத்த செயற்பாடு மற்றும் உறுதித்தன்மையினை உள்ளடக்கிய பரிசோதனையினை பின்பற்றுகிறது. இவை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறைமை, பரிமாற்றுகைகள், பாதுகாப்பு வைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது. அதிக எண்ணிக்கையான நிறுவனங்கள் உள்ளபோதும், நிதியியல் முறைமையின் ஆரோக்கியத்தன்மையானது ஓரிரு பெரிய நிறுவனங்களின் அல்லது முறைமைசார் முக்கியத்துவ முடைய நிதி நிறுவனங்களின் தோல்விகள் மூலம் பாதிப்புக்குள்ளாகலாம். மேலும் அத்தகைய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களினதும் அவர்களது உள்ளக வினைத்திறனினதும் சிறப்புத்தன்மையில் இது தங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பேரண்டப் பொருளாதாரச் சூழ்நிலைகள் நிதியியல் நிறுவனங்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் மற்றும் முழு நிதியியல் முறைமைகளையும் பாதிக்கவல்லது.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மூலம் பொதுமக்களுக்கு என்னென்ன நன்மைகள்

நிதியியல் முறையின் உள்ளமைப்பு



கிடைக்கின்றன? மிக எளிமையான முறையில் பின்வருமாறு இதனை விளங்கிக் கொள்ளலாம். எமது நாளாந்த வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களிலான பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் அதிகமான கொடுக்கல் வாங்கல்கள் சிறந்த முறையில் இடம்பெற நிதியியல் முறைமையிடமிருந்து வெவ்வேறு வகையான சேவைகள் தேவைப்படுகின்றன. எங்களில் சிலர் தமது வருமானங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்கின்றனர். அல்லது காசோலையாக பெற்று வங்கிகள் மூலம் காசாக்கப்படுகின்றன. நாங்கள் எங்களுடைய சேமிப்புக்களை வெவ்வேறான வைப்புக்களில் பேணுகின்றோம். அத்துடன் வட்டி வருமானத்தை பெறும் நோக்குடன் நிதி நிறுவனங்களில் முதலிடுகின்றோம். அவசர தேவைகளின் பொருட்டு எமது சேமிப்பில் உள்ள பணத்தை குறித்த நிறுவனங்களிலிருந்து அல்லது அந்நிறுவனங்களின் தன்னியக்க செயற்பாட்டு பொறியிலிருந்து மீள பெற்றுக் கொள்கிறோம். பல்வேறுபட்ட கொடுப்பனவுகளையும் எமது வங்கிக் கணக்குகளினூடாக அல்லது கடன்அட்டை போன்ற ஏனைய முறைகள் மூலம் மேற்கொள்ள முடியும். வங்கிக் கணக்குகள் மிகப் பெருந்தொகையான வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தமது விற்பனை வருமானத்தை வைப்பிலிடவும், வேறுபட்ட தரப்பினர்க்கு கொடுப்பனவு செய்யவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிதிநிறுவனங்கள் வியாபார நோக்கங்களுக்காகவும் நுகர்வனோக்கங்களுக்காகவும் பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட கடன்களை வழங்குகிறது. இதற்காக அவர்களிடமிருந்து வட்டியை அறவிடுகிறது. ஏற்றுமதியாளர்கள். இறக்குமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொள்வோர் தமது வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களை வங்கிகளினூடாகவே செயற்படுத்துகின்றனர். எங்களில் சிலர் எமது வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை வங்கிகளினூடாகவே பெற்றுக் கொள்கிறோம். எமது பயன்பாட்டுக்கான கட்டணங்களை வங்கிகளினூடாகவே செலுத்துவோம். இவ்வாறாக ஒவ்வொருவருக்கும்,

கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள நிதிநிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்து ஓர் பெரிய பட்டியலே இடமுடியும். எங்கள் பணத்தின் பகுதி நிறுவனங்களிடம் உள்ளபோது அவர்கள் பாதுகாப்பாக உள்ளமை குறித்து நாம் நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

நிதியியல் உறுதித்தன்மையின் தாக்கங்கள்

உறுதியான நிதியியல் முறைமை காணப்படுவதால் எங்களில் பலருக்கு நாளாந்த தேவையின் பொருட்டு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டு கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ள இயல்கிறது. மாறாக உறுதியான நிதியியல் முறைமை காணப்படாவிட்டால் எங்களால் பணம் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியாது. ஏனெனில் சில நிதி நிறுவனங்களால் எமது வைப்புக்களை மீளச் செலுத்த இயலாது போகலாம். அல்லது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர்க்கு கடன்களை திருப்பி செலுத்த அல்லது கொடுப்பனவுகளை செலுத்த தவறலாம். இந்நிலையில் எமது நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படும் அதேநேரம் முழுப் பொருளாதாரமும் பாதிப்புக்குட்படலாம். வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையினை வைப்பாளர்கள் இழப்பார்களாயின் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என எவராலும் சிந்திக்க முடியும். நிதி முறைமையில் இவ்வாறு நடந்தால் அது ஒரு மிகப் பாதகமான விடயமாக காணப்படும். இத்தகைய சந்தர்ப்பத்தில் முற்றுமுழுதான நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையும் அச்சுறுத்தலுக்குள்ளாகி முழுப் பொருளாதாரச் செயற்பாடுமே பாரதாரமான அளவு பாதிக்கப்படும். எனவே நிதியியல் உறுதித் தன்மையானது எமது நாளாந்த நடவடிக்கைக்கும் பொருளாதார செயற்பாட்டுக்கும் முக்கியமானதொன்றாக அமைகிறது. இத் நிதியியல் உறுதித் தன்மையினை வரையறுப்பதும் அளவிடுவதும் கடினமான விடயமாக இருப்பினும் கூட பணக் கொடுக்கல் வாங்கல்களின் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நிதியியல் உறுதித் தன்மையானது பொதுவாக வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் கொடுப்பனவு முறைமை என்பவற்றுக்கிடையில் ஏற்படுகின்ற பரந்தளவிலான தோல்விச் சூழ்நிலைகளை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பொருளாதாரம் தமது கொடுக்கல் வாங்கல்களை உள்ளூரில் அல்லது சர்வதேச ரீதியாக மேற்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. உதாரணமாக தோல்வியடைந்த நிறுவனங்களின் வைப்பாளர்கள் தமது சேமிப்புக்களை இழக்க நேரிடும். நிறுவனங்கள் மற்றும் வியாபார சமூகம் தமது வியாபார தேவைக்கு கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இடர்ப்படும். வங்கியினூடாக மேற்கொள்ளப்படும் தீர்ப்பனவு முறையூடாக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்கள் தமது பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றுமதி இறக்குமதி மீள்செலுத்துகை என்பன கடுமையாக பாதிக்கும். இத்தகைய நெருக்கடிகள் பொருளாதார நடவடிக்கைகளை தாக்கத்துக்குள்ளாக்கி அவை வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் குறைவடையச் செய்யும்.

நிதியியல் முறையின் துணைச்சந்தைகள்



இத்தகைய நிதியியல் உறுதியின்மையின் பாதகமான வெளியீடுகள் பல நாடுகளில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக மெக்சிக்கோவின் 1994-95, கிழக்காசிய நாடுகளின் 1997-98, ரஷ்யாவில் 1998, பிரேசிலில் 1999 இல், துருக்கியில் 2001 இல் மற்றும் அர்ஜன்டினாவில் 2001-02 எல்லாம் நிதியியல் நெருக்கடி இடம்பெற்றுள்ளன.

நிதியியல் முறை இஸ்திரமின்மைக்கான காரணங்கள்

நிதியியல் நெருக்கடிகளின் போது பெருமளவிலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தோல்வியடைவது பொதுவானதாகும். நிதியியல் நெருக்கடிகளுக்கான காரணங்கள் வாதிடத்தக்கதாக இருந்தபோதிலும், வங்கிகளின் பலமற்ற இடர்நேர்வு முகாமைத்துவமும் ஒரு காரணமாகும். ஏனைய நிறுவனங்களைப் போன்று வங்கிகளும் தமது நாளாந்த நடவடிக்கைகளில் முகம்கொடுக்கக்கூடிய இடர்நேர்வுகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்மதிவாய்ந்த முறையில் மேற்கொள்ளாவிடில் தோல்வியடையும். நாட்டில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாட்டு மூலதனம் எதிர்பாரா விதமாக வெளிப்பாய்ச்சப்படுதல், அநேகமான நாடுகள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான ஒரு காரணமாகும். இம் மூலதன வெளிப்பாய்ச்சல் காரணமாக வங்கிகள் கடன் வழங்குவதில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையே வங்கித் தோல்விக்கு காரணமாகும். மேலும் பொருளாதார வீழ்ச்சி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பவற்றை கஷ்டத்தில் இட்டுச்செல்லும் என்றும் நம்பப் படுகின்றது. காரணம், பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப் பட்ட கடன்பெற்றோர் திருப்பிச் செலுத்த தவறுகின்றமையாகும். ஆகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் தமது இடர்நேர்வு முகாமைத்துவத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியின்

அட்டவணை 1

2004 ஆம் ஆண்டு இறுதியில் உள்ளவாறான முறைசார்ந்த நிதி நிறுவனங்களின் முக்கிய வகைகளினது மொத்தச் சொத்துக்கள்

நிறுவனம்	ரூ.பில்லியன்	சதவீதம் (%)	மொ.உ.உ. சதவீதம் (%)
I இலங்கை மத்திய வங்கி	414.0	14.9	20.4
II இ.ம.வ. யால் மேற்பார்வை செய்யப்படும் நிறுவனங்கள்	2,077.9	74.6	102.4
(அ) வைப்புக்களை பெறும் நிறுவனங்கள்	1,602.7	57.5	79.0
(i) உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	1,219.8	43.8	60.1
(ii) உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	316.7	11.4	15.6
(iii) பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்	66.2	2.4	3.5
(ஆ) ஏனைய நிறுவனங்கள்	475.2	17.0	23.4
(i) ஊழியர் சேமலாப நிதியம்	379.4	13.6	18.7
(ii) முதலிலை வணிகர்கள்	61.4	2.2	3.0
(iii) குத்தகை கம்பனிகள்	34.4	1.2	1.7
(III) இ.ம.வ. யால் மேற்பார்வை செய்யப்படாத நிறுவனங்கள்	295.2	10.6	14.5
(அ) வைப்புக்களை பெறும் நிறுவனங்கள்	39.7	1.4	2.0
(i) கூட்டுறவு கிராமிய வங்கி	33.5	1.2	1.7
(ii) சிக்கன மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கம்	6.2	0.2	0.3
(ஆ) ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	228.8	8.2	11.3
(i) அங்கீகரிக்கப்பட்ட தனியார் சேமலாப நிதியம்	104.8	3.8	5.2
(ii) ஊழியர் நம்பிக்கை நிதியம்	51.8	1.9	2.6
(iii) காப்புறுதி நிறுவனங்கள்	72.2	2.6	3.6
(இ) ஏனைய சிறப்பியல்பு வாய்ந்த நிதி நிறுவனங்கள்	26.7	1.0	1.3
(i) வணிக வங்கிகள்	21.0	0.8	1.0
(ii) தொழில் முயற்சி மூலதனக் கம்பனி	1.5	0.1	0.1
(iii) நம்பிக்கை கூறு நிதியம்	4.2	0.2	0.2
(IV) மொத்தம் (I+II+III)	2,787.2	100.0	137.3

(அ) மொ.உ.உ - மொத்த உள்நாட்டு உற்பத்தி

மூலம்: இலங்கை மத்திய வங்கி

குறிப்பு : பதிவு செய்யப்படாததும், மேற்பார்வை செய்யப்படாததுமான சிறிய அளவு நிதி நிறுவனங்கள் பெருந்தொகையில் காணப்படுகின்றன. இவை தனியாக நோக்கும்போது முக்கியமற்றதாக இருப்பினும் கூட்டாக கருதும்போது மதிக்கத்தக்க அளவிலான நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும் பூரணமான தகவல்கள் பெறமுடியாத காரணத்தால் இந்நிறுவனங்கள் உள்ளடக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகளில் இருந்து தம்மை தாமே பாதுகாத்துக் கொள்வதுடன் நிதியியல் முறை உறுதிப்பாடினமையையும் தவிர்ப்பதற்கு ஏதுவாய் அமையும். இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்வதும் நெறிப்படுத்துவதும், கொடுப்பனவு முறை மற்றும் நிதியியல் மறுசீரமைப்பை அமுல்படுத்தல் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆகவே நிதியியல் முறை உறுதிப்பாடானது பல் வேறுபட்ட சுதந்திரமானதும், தொடர்புபட்டதுமான பல்வேறு காரணங்களில் தங்கியுள்ளது. அவை பின்வருமாறு.

- (i) உறுதியான பேரினப் பொருளாதார சூழல்
- (ii) சிறந்த ஆளுகையைக் கொண்ட ஆற்றல் வாய்ந்த நிதி நிறுவனங்கள்
- (iii) வினைத்திறன் வாய்ந்த நிதிச்சந்தை
- (iv) சிறப்பான முன்மதி வாய்ந்த மேற்பார்வை ஆகியவற்றுடன்
- (v) பாதுகாப்பானதும் நம்பிக்கையானதுமான கொடுப்பனவு தீர்ப்பனவு முறை

வெளியிலிருந்தான அதிர்ச்சிகளுக்கு எதிரான நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிச்சந்தைகள் என்பவற்றின் மீள்எழுச்சியை முன்னேற்றுவது சிறந்த கம்பனி ஆளுகை, தூண்டுதல் அளிக்கக்கூடிய நாணய மற்றும் இறைக் கொள்கைகள் மற்றும் கூடிய வளர்ச்சியை உருவாக்கக் கூடிய இயல்புத்தன்மையைக் கொண்ட உண்மைத்துறை என்பவற்றின் மூலம் நிதியியல் முறையில் ஒரு நிலையான நிலையைக் கொண்டு செல்ல முடியும். நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்து நெறிப்படுத்துவதற்கான அதிகாரங்களை மத்திய வங்கிகள் கொண்டிருப்பதனால், ஒரு பாரதாரமான இடர்பாடுகளுக்கு எதிரான முன்எச்சரிக்கையும் சரிப்படுத்தலும் கொண்ட செய்முறை பாதுகாப்பு செயற்பாடு மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கான செயல்திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கிய இடர்பாடு முகாமைத்துவத்தை உருவாக்குவது மத்திய வங்கியின் பொறுப்பாக கருதப்படுகிறது.

நிதியியல் முறை உறுதிப்பாட்டில் மத்திய வங்கியின் பங்கு

நிதியியல் முறை உறுதிப்பாட்டினை முன்னேற்றுவதை நோக்காகக் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது, வங்கிகள், ஏனைய நிதி நிறுவனங்கள், கொடுப்பனவு முறை என்பவற்றை மேற்பார்வை செய்து வழிநடத்துகிறது. நாணய விதிச் சட்டம், வங்கிச் சட்டம், நிதிக் கம்பனிகள் சட்டம் என்பவற்றில் மேற்கூறப்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கும், வழிநடத்துவதற்குமான சட்ட வரையறைகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமான செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டமானது, அந்நியச் செலாவணி நடவடிக்கைகளை வழிநடத்தவதற்கான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவதுடன் சாதகமற்ற வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் மூலம் ஏற்படும் நிதியியல் உறுதிப்பாடினமையை தவிர்ப்பதற்கான அதிகாரத்தையும் வழங்குகின்றது. வினைத்திறன் வாய்ந்த மேற்பார்வை மற்றும் வழிநடத்தல் முறை நடைமுறையில் இருப்பின்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தோல்வி மிகக் குறைவாகவே இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். தற்பொழுது மத்திய வங்கியானது அங்கீகரிக்கப்பட்ட நிதித்துறை நிறுவனங்களான உரிமம் பெற்ற வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் அரசு ஆவண வியாபாரத்தில் ஈடுபடும் முதல்தர தரசர்கள் போன்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்து வழிநடத்துகின்றது. மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் அனைத்து நிதி நிறுவனங்களினது சொத்துக்களில் கிட்டத்தட்ட 76% க்கு உரிமை கூறுவதுடன் நிதி முறையில் அனைத்து பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி முறையை முன்னேற்றுவதற்காக காலத்துக்குகாலம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது.

ஏன் ஒழுங்குவிதிகளும் மேற்பார்வையும்

நிதியியல் முறைமையின் நிலையற்ற தன்மையினால் ஏற்படும் பாதுகாமான எதிர்விளைவுகள் தவிர்க்கப்படவோ, குறைக்கப்படவோ அல்லது தணிக்கப்படவோ வேண்டியிருக்கிறது. ஆகவே ஒழுங்குபடுத்தலினதும் மேற்பார்வையினதும் இறுதி நோக்கம் என்பது பாதுகாப்பானதும் பலமான முறைமையினை கொண்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்பாடுகளுடாக நிதியியல் முறைமையின் நிலையான தன்மையினை மேம்படுத்துவதாகும். நிதியியல் நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் போலன்றி வங்கிகள் அவற்றின் வைப்பாளர்களை பலத்தின் மீது கொண்டிருந்தமை நம்பிக்கையை உடனடியாக இழக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. வைப்பாளர்களின் வங்கியின் மீதான நம்பிக்கையே வங்கித் தொழிலின் நிலையான தன்மைக்கு அடித்தளமாகும். ஒரு வங்கி பணப்பற்றாக்குறை காரணமாக வைப்புக்களை மீள்செலுத்த முடியாமல்போனால் பொதுமக்கள் மற்றைய வங்கிகள் மேலுள்ள நம்பிக்கையையும் இழக்கலாம். வங்கிகளால் அவற்றின் வியாபாரத்தின் தன்மை காரணமாக பணப் பற்றாக்குறை எனும் இடர்நேர்வினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகத்தே கொண்டுள்ளன. ஏனெனில் வங்கிகள் வைப்பாளர்கள் கேட்கும்போது செலுத்த வேண்டிய அல்லது குறிக்கும் கால முன்னறிவித்தலின் போது செலுத்த வேண்டிய குறுகிய கால வைப்புக்களினூடாகவே நிதியினை சேகரிக்கின்றன. அதேவேளை அத்தகைய நிதியினை வங்கிகள் பின் நடுத்தர நீண்ட கால கடன்களாக வழங்குகின்றன. ஒரு வங்கியினுடைய தோல்வியானது நேரடியாக அவ்வங்கியுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்ட மற்றைய வங்கிகளையும் பாதிக்கலாம். நிதியியல் பிரச்சனைகள் மற்றும் வைப்பாளர்களின் நம்பிக்கை இழப்பு என்பன வங்கிகளுக்கிடையில் பரிமாற்றப்படும் போது அவை உடனடியாக சிறப்பாக செயற்படுகின்ற வங்கிகளையும் பாதிக்கலாம். இறுதியில் இது முழு வங்கித்தொழில் முறைமையும் நிலையற்ற தன்மைக்கு இட்டுச்செல்லும். ஏனெனில் வங்கிகளானது ஒட்டுமொத்த வைப்புக்களையும் ஒரே தடவையில் திருப்பிச் செலுத்தும் இயலுமை அற்றது. இது நிதிச்சந்தையின் செயற்பாடுகளையும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை

என்பவற்றைப் பாதிக்கலாம். இது நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் தன்மையை தோற்றுவிக்கும். ஏனெனில் வட்டி வீதங்கள் மற்றும் கடன் செயற்பாடுகள் என்பவற்றினூடாக இக் கொள்கைகளின் தாக்கங்களை பரிமாற்றுவதற்கு ஒரு பலமான வங்கித் தொழில் முறைமை அவசியமாகும். ஆகவே ஒழுங்குபடுத்தும் மேற்பார்வையும் தனிப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்த முறைமையும் கருத்தில் கொண்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை முறைகள்

ஒழுங்குபடுத்தலானது நிறுவனம் அதனுடைய இணைந்து ஒழுகவேண்டிய செயற்பாடுகளின் பாதுகாப்புத் தேவைப்பாடுகளுடன் தொடர்புபட்டு இருக்கிறது. மதிப்பிடப்பட்ட இடர் நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதிமிக்க மூலதனத்தின் ஆகக் குறைந்த விகிதாசாரம், பொறுப்புக்களுக்கு எதிரான திரவச் சொத்துக்களின் ஆகக் குறைந்த விகிதாசாரம் தனிநபர் ஒருவருக்கு வழங்கக்கூடிய கடன் எல்லை, அறவிடமுடியா மற்றும் ஐயக்கடன்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதிக்கூற்றுக்களை குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பித்தல் போன்றவை முக்கியமான ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் ஆகும். ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை வங்கித் தொழிலின் அல்லது நிதியியல் தொழிலில் உள்ளார்ந்து காணப்படுகின்ற சில இடர்நேர்வுகளை குறைப்பதற்கு உதவுகின்ற பாதுகாப்பு நியமங்களாக தொழிற்படும் நோக்கத்தினைக் கொண்டது. அவ்வாறான ஒழுங்குமுறையானது தொடர்புடைய சட்டங்களின் ஏற்பாடுகளில் நியமங்களாக குறித்துரைக்கப்படுகின்றன.

மேற்பார்வையானது தளத்திற்கு வெளியிலான கண்காணிப்பு மற்றும் தளத்திலான பரிசோதனை என்பவற்றை உள்ளடக்குகிறது. களத்திற்கு வெளியிலான கண்காணிப்பு என்பது நிறுவனங்களிலிருந்து அவற்றின் செயற்பாடுகள் மற்றும் நிதியியல் நிலைமைகள் தொடர்பாக காலத்திற்காலம் (மாதாந்தம் காலாண்டு அரையாண்டு போன்ற) பெறப்படுகின்ற தகவல்களை முற்கூட்டியே எடுக்கக்கூடிய முன்னேற்றகரமான நடவடிக்கைகளுடாக தீர்க்கக்கூடிய எதிர்காலத்தில் நிகழக்கூடிய பிரச்சனைகளுக்கு முற்கூட்டியே எச்சரிக்கைகளை காட்டும் நோக்கத்தோடு பரிசோதனைகளுக்குட்படுத்துவதாகும். தளத்திலான பரிசோதனையின் கீழ் மத்திய வங்கி பரிசோதகர்கள் காலத்திற்குக்காலம் நிறுவனங்களுக்கு நேரில்சென்று (அ) பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுடனான இயல்புத் தன்மையை பரிட்சித்தல் (ஆ) பல்வேறுபட்ட இடர்நேர்வுகளை மதிப்பீடு செய்தல், உதாரணமாக கொடுகடன் இடர்நேர்வு, திரவத்தன்மை இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு, தொழிற்பாட்டு இடர்நேர்வு மற்றும் நிறுவனத்தின் இடர்நேர்வு முகாமைத்துவ இயலாமை போன்றவற்றை பரிட்சித்தல் என்பவற்றினூடாக அவர்களின் புத்தகங்களையும், கணக்குகளையும் நிறுவனத்தின் தொழிற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கோடு

பரிசோதனை செய்வதாகும். இவ்வாறான பரிசோதனைகள் மூலமான கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் மத்திய வங்கியானது குறிப்பிட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களை மேற்கொள்வதோடு அவதானிக்கப்பட்ட பிரச்சனைகளையும், பலவீனங்களையும் தீர்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களை வேண்டி நிற்கும்.

நிதியியல் முறையிலுள்ள முக்கிய நிறுவனங்கள்



இங்கு தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையுமென்பது. மத்திய வங்கியானது பொதுமக்களிடமிருந்தான வைப்புக்களையோ அல்லது ஏனைய முதல்களையோ சேகரிக்கும் நிறுவனங்களை முகாமை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் என்றோ அல்லது மத்திய வங்கியானது நிறுவனங்களின் பலவீனமான முகாமைத்துவத்தை கருத்திலெடுக்காது அவற்றின் சாத்தியமான தோல்விகளிலிருந்து அவ்வாறான நிறுவனங்களை பாதுகாப்பதற்காக இருக்கிறது என்றோ எண்ணிவிடக்கூடாது என்பதாகும். எல்லா நிதியியல் நிறுவனங்களும் மற்றைய வியாபார நிறுவனங்களைப் போன்று வியாபாரத்தில் இடர்நேர்வினை ஏற்கும் தன்மைக்கு பிரதியுபகாரமாக வெகுமதியாக இலாபத்தை தேடுகிறது. ஏற்றலை விரும்பத்தக்க மட்டத்தில் கட்டுப்படுத்துவதும் முகாமை செய்வதும் இயக்குனர் சபையும் முகாமையாளருமேயாகும். நிதி நிறுவனங்கள் கூட வெளியக மற்றும் உள்ளார்ந்த காரணங்களால் காலத்துக்குகாலம் தோல்வியடைகின்றன. பேரண்டப் பொருளாதார சமமின்மை, வெளியகத் தாக்கங்கள், பலவீனமான முகாமைத்துவம், கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடின்மை, சட்டரீதியான பொறுப்புக்களின் தவிர்ந்துக் கொள்ளல் மற்றும் அதிகளவான போட்டித்தன்மை போன்றவற்றை ஏனைய வியாபாரங்களைப் போலவே நிதிநிறுவனங்களும் தோல்வியுறுவதற்கான காரணங்களாக குறிப்பிடலாம். வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தாமாகவே பேரண்ட

நுண்பாக பாதுகாப்பு விகிதங்களை கடைப்பிடிக்காதவிடத்து எந்தளவிலான மேற்பார்வையோ ஒழுங்குபடுத்தலோ அவை தோல்வியடைவதிலிருந்து பாதுகாக்க முடியாது. மத்திய வங்கியானது தன்னால் உரிமமளிக்கப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்பாடாகவும், பாதுகாப்பான முறையிலும் முகாமை செய்ப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்பார்வை செய்வதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.


நிதியியல் முறைமையுமே உறுதியாகவும் உறுதிப்பாட்டுடனும் இருப்பதனை உறுதிப்படுத்தும் கடமை மத்திய வங்கிக்குள்ளது. நிதியியல் முறைமையிலுள்ள முக்கிய நிறுவனங்கள் உறுதிப்பாடாகவும் பாதுகாப்பான முறையில் முகாமை செய்வதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகிறது. ஒன்று அல்லது சில பலவீனமான ஆபத்து முகாமையை கொண்டுள்ள நிறுவனங்கள் அவற்றின் சாத்தியமான தோல்வியானது பொதுமக்கள் நம்பிக்கைத் தன்மையை பலவீனமடையச் செய்வதுடன் காரணமின்றி நன்றாக இயங்குகின்ற நிறுவனங்களையும் பாதிக்குமென்பதனால் இந்நிறுவனங்கள் நிதி முறைமையின் உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. உண்மையில் இவ்வாறான பலவீனமான நிறுவனங்கள் முறையிலிருந்து முன்கூட்டியே நீக்கப்படுகின்றன என்னுமளவில் நிதியியல் முறைமை உறுதியாகவும், உறுதிப்பாட்டுடனும் உள்ளது. எனவே நிதியியல் முறைமையின் உறுதித்தன்மைக்கு இடர்நேர்வினை விளைவிக்கும் ஒவ்வொரு பலவீனமான அல்லது மிகையாக ஆபத்தினை ஏற்கும் நிறுவனங்களையும் மத்திய வங்கி பாதுகாக்க முடியாது.

நிதித்திறையின் மறுசீரமைப்பு

நிதி முறைமையின் வினைத்திறையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துவதற்காக புதிய ஒழுங்காக நிதி மறுசீரமைப்பு அமைகிறது. இந்த வகையில், தற்பொழுதுள்ள நிதியியல் சட்டங்களை திருத்தியமைப்பதற்கு அல்லது அரசாங்கம் மற்றும் நிதிநிறுவனங்களுடன் கலந்தாலோசித்து நிதியியல் வலையமைப்பின் கீழ் புதிய அபிவிருத்திகளை கொண்டு வருவதற்காக மத்திய வங்கி காலத்துக்கு காலம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அண்மைய வங்கி சட்டத்திலும் நானாயசபைச் சட்டத்திலுமான திருத்தங்கள் இதற்கு இரு உதாரணங்களாகும். மேலும் கொடுப்பனவுத் தீர்ப்பனவு முறைமைகளை தரமுயர்த்துவதற்கான முறைமைகளை மத்திய வங்கி அமுல்படுத்துகின்றது. வர்த்தக வங்கிகளின் சில்லறைக் காசோலை தீர்ப்பனவுகளுக்காக லங்கா கிளியர் லிமிட்டெட் ஸ்தாபிக்கப்பட்டமை பெருந்தொகையான கொடுப்பனவுகளுக்காக வங்கிகளுடாக அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை ஸ்தாபிக்கப்பட்டமை, அரசு பிணையங்களுக்கான பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை போன்றவை அண்மையில் அமுல்படுத்தப்பட்ட முக்கிய முறைமைகளாகும். காசோலைகளை பிரதியெடுப்பதன் மூலம் காசோலைகளை தீர்வு செய்யும் முறைமை 2005 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்துவதற்காக தற்பொழுது செய்முறையிலுள்ளது. மேலும் எல்லா அனுமதியளிக்கப்பட்ட வங்கிகளுக்கும் சேமிப்பு காப்புறுதி செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான செய்முறையில்


மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு நிறுவனங்கள் காலத்துக்குகாலம் காப்புறுதிக்கட்டணங்களை செலுத்தி தமது சேமிப்பு கடப்பாடுகளை

முக்கியமான நிதியியல் சாதனங்கள்



காப்புறுதி செய்ய வேண்டும். சேமிப்பு நிறுவனங்கள் தோல்வியுறும் நிகழ்வுகளின்போது ஒரு ஆக்கக்கூடிய எல்லைக்குட்பட்டு சேமிப்புக்களை சேமிப்புக் காப்புறுதி செலுத்தும்.

நிதியியல் உட்கட்டமைப்பின் முக்கியமான உள்ளமைப்புக்கள்



பொதுமக்கள் விழிப்புணர்வும் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையும்

பொதுமக்கள் நிதியியல் முறைமையிலான அபிவிருத்திகள் தொடர்பாகவும் நிதி நிறுவனங்களுடனான தமது கொடுக்கல் வாங்கல்களின்

இயல்பாக இணைந்துள்ள இடர்நேர்வுகள் தொடர்பாகவும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானது. மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ இவ்வாறான எல்லா கொடுக்கல் வாங்கல்களினதுமோ அல்லது நிறுவனங்களினதுமோ பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதில்லை. பொதுமக்கள் தமது வைப்புக்களை அல்லது முதலீடுகளை செய்கின்ற நிறுவனங்களது உண்மையான அலுவல்கள் தொடர்பில் மிகக் கவனமாகவும் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு வசதியளிப்பதற்காக இவ்வாறான நிறுவனங்கள் தமது செயற்பாடுகள் தொடர்பான இற்றை வரையிலான நிதித் தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென மத்திய வங்கி வேண்டிநிற்கிறது. மேலும், வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிச் சம்பனிகள், கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதிக்கூற்றுக்களை பொதுமக்களது தகவல்களுக்காக, தலைமைக் காரியலங்களிலும், கிளைகளிலும் காட்சிக்கு வைக்க வேண்டுமென வேண்டப்படுகின்றன. பொதுமக்கள் இவ்வாறான தகவல் வெளிப்படுத்தல்களிலிருந்தும் ஏனைய தமக்கு கிடைக்கும் ஏனைய தகவல்களிலிருந்தும் நிறுவனங்களது உண்மையான மற்றும் நியாயமான நிலைப்பாட்டினை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் வைப்பாளர்களும் கடன்கொடுனரரும் உடனடியான முதிர்வுக்கு முன்னரும் தேவையற்ற

வகையிலும் நிறுவனங்கள் முறிவடையு மென்பதனால் ஒழுங்குபடுத்துனரும் மேற்பார்வை யாளருமான மத்திய வங்கி தனிப்பட்ட நிறுவனங்களது தகவல்களை வெளிப்படுத்துவதில்லை. பதிலாக, பொதுமக்கள் அக்கறையிலான பாதுகாப்பதற்காக ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை செய்முறைகளுடாக நிறுவனங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒவ்வொரு முயற்சியினையும் மத்திய வங்கி மேற்கொள்கிறது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வெளியக கணக்காய்வாளர்கள் நிறுவனங்களினது பிரச்சனைகளை இரகசியமான அடிப்படையில் மத்திய வங்கிக்கு அடையாளம் காட்ட முடியுமென்பதால் அவர்களது ஒத்துழைப்பையும் மத்திய வங்கி வேண்டி நிற்கிறது. பொதுமக்கள் நிதியியல் முறையின் தன்மை பற்றியும் உறுதிப்பாடு பற்றியும் விழிப்புடனிருந்தால் முறைமையிலான அவர்களது நம்பிக்கைத் தன்மை தொடர்ந்திருப்பதனால் நிதியியல் முறைமைகளில் உறுதித்தன்மை பாதுகாக்கப் படுகிறது. இந்நோக்கத்துக்காக, மத்திய வங்கி பொதுமக்களது அக்கறையினை நோக்காக் கொண்டு ஊடகங்களுடாகவும், தனது சொந்த வெளியீடுகளுடாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்கின்றது. இது தொடர்பில் மத்திய வங்கி தனது முதலாவது 2004 ஆம் ஆண்டுக்கான நிதியியல் உறுதிமீளாய்வினை 2005 ஆம் ஆண்டு யூன் அண்மையில் வெளியிட்டது.

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்க

தகவல் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1.

தொலைபேசி. 2477418, 2477639, 2477420, 2477000

☎நூலக்யுஸ்ரீக்ஷ'ப்யுக்ஷ'ப்யுக்ஷ'ப்யு

வெளியீடுகள் விற்பனை பீடம்

வங்கித் தொழில் கற்கைகளுக்கான ஆய்வ நிலையம்

58, சிறி ஐயவர்த்தனபர மாவத்தை, ராஜகிரிய.

தொலைபேசி. 2477829, 2477803

மத்திய வங்கி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.